

த ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோபரேஷன் லிமிட்டெட்



வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்டது.

இலங்கைக் கிளை

பிரதான அலுவலகம் - 24, சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01.

வருமானக் கூற்று			நிதியியல் நிலைமைக் கூற்று			தெரிந்தெடுக்கப்பட்ட தொழிற்பாட்டுச் சுட்டிகள்		
செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கானது	2025 மிக	2024 மிக	உள்ளவாறு	30.09.2025 இல் மிக	31.12.2024 இல் தணிக்கை செய்யப்பட்டது மிக	2025 செப்டம்பர் 30 இல் உள்ளவாறு	2024 டிசம்பர் 31 இல் உள்ளவாறு	
			சொத்துக்கள்			ஒழுங்குபடுத்தல் மூலதனப் போதுமை (இலங்கை ரூபா மில்லியனில்)		
வட்டி வருமானம்	28,778	30,597	காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	74,878	140,672	பொதுப் பங்குரிமை அடுக்கு 1	94,252	94,220
வட்டிச் செலவினங்கள்	(6,642)	(6,704)	மத்திய வங்கியுடனான மீதிகள்	47,267	35,002	கரு (அடுக்கு 1) மூலதனம்	94,252	94,220
தேறிய வட்டி வருமானம்	22,136	23,893	வங்கிகளிலுள்ள வைப்புகள்	81,697	74,803	மொத்த மூலதன அடித்தளம்	96,587	96,739
			நிதியியல் கருவிகள்	187	239	ஒழுங்குபடுத்தல் மூலதன விகிதங்கள் (%)		
			இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில்			பொதுப் பங்குரிமை அடுக்கு1 மூலதனம் (குறைந்தபட்ச தேவை 7%)	24.06%	23.19%
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	4,393	4,444	அளவிடப்பட்ட நிதிச் சொத்துகள் இலாபம் அல்லது நட்டம்	1,113	14	அடுக்கு1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 8.5%)	24.06%	23.19%
தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	4,255	3,530	நிதிச் சொத்துக்கள் மற்றவற்றின் மூலம் நியாயமான முறையில் அளவிடப்பட்ட ஏனைய விரிவான வருமானங்கள்	157,233	85,136	மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 12.5%)	24.65%	23.81%
			நிதியியல் சொத்துக்களின் குறைக்கப்பட்ட பெறுமதியில் - கடன் பத்திரங்கள்	104	98	BASELIII பின்னர் விகிதம் (குறைந்தபட்ச தேவை- 3%)	14.06%	14.24%
			ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	5,518	5,627	ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை		
			ஏனைய சொத்துக்கள்	61,392	67,214	பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)		
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	30,784	31,867	மொத்தச் சொத்துக்கள்	621,403	610,007	- ரூபாய் (%)	236.00%	211.74%
பிற இழப்புகளுக்கான மீள்திருத்தம்	471	2,307	பொறுப்புக்கள்			- சகல நாணயங்களும் (%)	554.64%	335.50%
தனிப்பட்ட செலவினங்கள்	(4,219)	(4,036)	வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	8,897	14,147	நிகர நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)	150.00%	134.71%
ஏனைய செலவினங்கள்	(10,194)	(10,501)	பெறுதி நிதியியல் சாதனங்கள்	151	471	சொத்துக்களின் தரம்		
			தீர்த்துக் குறைக்கப்பட்ட பெறுமதியில் நிதிப் பொறுப்புகள்			சீரிழக்கப்பட்ட கடன்கள் (3ம் நிலை) விகிதம் (%)	0.13%	0.17%
			- வைப்பாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியது	402,470	393,968	கடன்களுக்கான சீரிழப்பு 3ம் நிலை கடன்களுக்கான விகிதம்	53.86%	74.84%
			நடப்பு வரிப் பொறுப்புக்கள்	7,011	1,467	இலாபத்தன்மை		
			ஒய்வுதியகால அனுசூலக் கடப்பாடுகள்	215	235	வட்டி இலாபம் (%)	6.75%	8.25%
			ஒத்திவைக்கப்பட்ட வரி பொறுப்புகள்	282	267	சொத்துக்களிலிருந்தான வருவாய் (வரிக்கு முந்திய) (%)	3.65%	2.97%
			ஏனைய பொறுப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள்	71,909	77,575	பங்கு மூலதனத்திலிருந்தான வருவாய் (%)	6.25%	10.75%
வரிகளுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்/(நட்டம்)	16,842	19,637	மொத்தப் பொறுப்புக்கள்	490,935	488,130	செலவு-வுருமான விகிதம் (%)	46.82%	49.84%
வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	(10,932)	(8,582)	பங்கு மூலதனம்					
			கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	3,152	3,152			
			நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	3,152	3,152			
			ஏனைய ஒதுக்கங்கள்	39,062	36,423			
			பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	85,102	79,150			
			மொத்த பங்கு	130,468	121,877			
			மொத்த பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்	621,403	610,007			
			எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் கடன்பாடுகள்	593,914	478,429			
			விஞ்ஞான தகவல்கள்					
			ஊழியர்களின் எண்ணிக்கை	699	731			
			கிளைகளின் எண்ணிக்கை	10	11			

HSBC இலங்கை (Sri Lanka), தனது செல்வ மேலாண்மை (Wealth Management) மற்றும் பிரீமியர்/முதன்மை வங்கி சேவைகள் (Premier Banking Services) பிரிவை விற்பனை செய்வதற்காக நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி PLC (Nations Trust Bank PLC) உடன் ஒரு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் (Sales and Purchase Agreement) செய்து கொண்டுள்ளது, மேலும் தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் (Central Bank of Sri Lanka) அனுமதி பெறுவதற்காக காத்திருக்கிறது.



முழு நிதிநிலை அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

2025 செப்டம்பர் 30 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான மேலே தரப்பட்டுள்ள சுருக்கமான நிதித் தகவல்கள், வங்கியின் இலங்கைக் கணக்கியல் நியமங்களுக்கு (SLFRS/LKAS) அமைவாகத் தொகுக்கப்பட்டு தணிக்கை செய்யப்படாத வங்கியின் கணக்குகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

கீழே கையொப்பமிட்டுள்ள HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய நாம் பின்வருவனவற்றைக் கூட்டாக உறுதிப்படுத்துகின்றோம்:

(அ) மேலுள்ள அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் வரைவிலக்கணங்களுக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள், தணிக்கை செய்யப்பட்டவை என்று குறிப்பிடப்படாத பட்சத்தில், வங்கியின் தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

(இ) இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள் எமது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் உண்மையானவையும் சரியானவையும் ஆகும்.

(ஒப்பம்)
மார்க் சர்ஜனர்
பிரதம நிறைவேற்று அதிகாரி

(ஒப்பம்)
அன்ஜலோ பிள்ளை
பிரதம நிதி அதிகாரி